

# Bimetal Bearings Limited

Telephone : 0422 - 2221159  
Cell : (0) 97902 46890  
E-Mail : [vidhyashankar@bimite.co.in](mailto:vidhyashankar@bimite.co.in)  
Website : [www.bimite.co.in](http://www.bimite.co.in)  
Cell (Dept) : (0) 97902 46890  
E-Mail (Dept) : [csdept@bimite.co.in](mailto:csdept@bimite.co.in)

PB No.3772, No.18, RACE COURSE ROAD, COIMBATORE -18  
CIN: L29130TN1961PLC004466

Manufacturers of



Thinwall Bearings, Bushings and Thrust Washers

Ref:Sec/1288

29<sup>th</sup> May 2023

M/s.BSE Limited,  
Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street, Fort,  
Mumbai - 400 001

/ Electronic Filing /

Sirs,

## Filing of advertisement (publication) matter

-----

The Company released an publication in the “**Business-Line**” and also in “**The Hindu Tamil Thisai**” on **27<sup>th</sup> May 2023** intimating the share-holders who had **not claimed the dividend amount for the year ended 31<sup>st</sup> March 2016** and also for all the consecutive financial years up to **31<sup>st</sup> March 2022**, about the mandatory requirements relating to the transfer of their shares to the credit of **IEPF Account** during the month of September 2023. (i.e. after the expiry of the 7 years from the date of issue of the dividend)

For **Bimetal Bearings Limited**

A handwritten signature in black ink, appearing to read "K. Vidhya Shankar".

**K. Vidhya Shankar**

Company Secretary / Compliance Officer

# modules from October



**manufacturing in India? Can we say that only thin-films can guarantee "freedom from China"?**

Large-scale, high-volume manufacturing in India in the solar PV sector is just getting started as an outcome of the policy initiatives of the government which link solar capacity expansion to domestic manufacturing.

Building vertically integrated semiconductor-to-module facilities require scale, which the Indian market offers, and it also takes time given the size and complexity of the process.

The PLI incentives are structured to encourage full integration, and as the investments planned under the PLI scheme mature, India will achieve self-reliance across the entire value chain of PV.

From a technology standpoint, First Solar holds a unique position to

manufacture solar PV modules for the India market, as they do not depend on the silicon value chain concentrated in China.

Our highly differentiated semiconductor technology and vertically integrated manufacturing approach allow us to scale faster and be more cost-competitive compared to the silicon eco-system.

## First Solar has plants in Malaysia and Vietnam. Why one more in South Asia?

The close geographical proximity of these three manufacturing facilities allows us to optimize workforce development across locations and leverage established supply chain and component eco-systems.

This ensures support for start-up and unplanned maintenance activities in the new location.

manufacturing capacity in India, aiming at 20 gigawatts of nameplate manufacturing capacity by

moving ahead, we are implementing the tandem panels, which are produced by two manufacturers to maximize sunlight conversion into energy.

Share your comment

Plot No. 1, Marg, Nr. Mithakhali Six Roads, Gandhinagar, Ahmedabad-6. Phone: +91-79-26421671-75

## NOTICE

Under the provisions of the Securitization of Assets and Assured Guarantees Act, 2002 and exercise of powers conferred under section 14 of the Securitization of Assets and Assured Guarantees Act, 2002, the Bank has issued demand notice to the borrower(s) on the date mentioned against the account mentioned below. The borrower(s), having failed to repay the amount due as per the demand notice, the Bank has taken possession of the property described herein below which is in exercise of the powers conferred under section 14 of the Securitization of Assets and Assured Guarantees Act, 2002 against the loan account. The borrower(s) and in particular and the public in general are hereby notified that the property is now under the charge of the Bank for the for the amounts, interest, costs and charges thereon. The Bank is ready to accept the property, in respect of time available, to redeem the secured asset.

	Date of Demand Notice	Date of Symbolic Possession Notice	Outstanding Amt. as on Date of Demand Notice
Kal District Sub Agraharam Village, and bounded by: , South: east side, 34 north over the marnool	13.03.2023	23.05.2023	Rs.5,12,126.72

Authorised Officer  
Bandhan Bank Limited

## TO ADVERTISE PLEASE CONTACT

Chennai : 044 - 28575711  
Coimbatore : 0422 - 2212572  
Madurai : 0452 - 2528497  
Trichy : 0431 - 2302801  
Puducherry : 0413 - 2224111

**businessline.**

**BIMETAL BEARINGS LIMITED**  
CIN : L29130TN1961PLC004466  
(A member of the Amalgamations Group)  
Regd. Office: "Huzur Gardens", Sembiam, Chennai - 600011.  
Web: www.bimite.co.in E-mail: vidhya.shankar@bimite.co.in

## NOTICE

### Transfer of Dividend / Equity Shares of the Company to Investor Education and Protection Fund (IEPF) Account

Notice is hereby given that pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and all other applicable provisions of the Companies Act, 2013 relating to transfer of shares to IEPF Account, the following declaration are being made, viz.:

That all shares shall be transferred by the company in the name of Investor Education and Protection Fund in respect of which the dividend declared in the financial year 2015-2016 remains unpaid / unclaimed for a period of 7 years from the date of its declaration with a condition that the concerned shareholder has not claimed any dividend payments for all the financial years till the year ended 31st March 2022 and also continues to be member as on date. This transfer of shares is in addition to the transfer of the unclaimed dividend amounts to the credit of the Investor Education and Protection Fund (IEPF) under Section 124(5) of the Companies Act, 2013.

Further in terms of Rule 6(3) of the aforesaid rules, the statement containing the details of name, address, folio number, demat account number and number of shares of shareholders which is due for transfer is made available in our website [www.bimite.co.in](http://www.bimite.co.in) for information and necessary action by the shareholders.

Individual notices have been sent to all the concerned shareholders detailing the course of actions to be taken by the Company in this regard. In case no valid claim is being received in this connection on or before **15th August 2023**, the shares in respect of which the dividends are remaining unpaid / unclaimed as detailed above will be transferred to the credit of the Investor Education and Protection Fund (IEPF) without any further notice on or after the due date of transfer.

No claim shall lie against the Company in respect of unpaid / unclaimed dividend amount and the corresponding equity shares transferred to the IEPF and the same including all benefits accruing on such shares, if any, can be claimed from the IEPF Authority by making an application in Form No. IEPF-5 and after following the procedure prescribed in the Rules, details of which are available on the website of the IEPF Authority [www.iepf.gov.in](http://www.iepf.gov.in).

For any queries on the above matter, shareholders are requested to contact the Company's Registrar and Share Transfer Agent, M/s. GNSA Infotech Pvt. Ltd., Nelson Chambers, F-Block, 4th Floor, 115, Nelson Manickam Road, Aminjikarai, Chennai 600 029. [Tel : 044 42962025 / E-mail ID : [sta@gnsaindia.com](mailto:sta@gnsaindia.com)]

For BIMETAL BEARINGS LIMITED

Chennai  
20th May 2023  
K. Vidhya Shankar  
Company Secretary

